

எனது இலக்கம்: Pns/P6/01/02_ii
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.

2020.03.31

அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாண பிரதம செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்

கொரோனா வைரஸ் நிலைமையின் காரணமாக உரிய தினத்தில் ஓய்வுபெறச் செய்வதற்கு இயலாதுள்ள மற்றும் ஓய்வுபெறச் செய்யப்பட்டுள்ள, எனினும் இணையவழியில் (online) ஊடாக விண்ணப்பப்படிவங்களைச் முன் வைக்க இயலாதுள்ள இருப்பினும் ஓய்வூதியத்தின் பொருட்டு உரித்துடைய அரசு உத்தியோகத்தர்களுக்கு/ இளைப்பாறியவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்

COVID 19 புதிய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக அரசாங்க அலுவலகங்களின் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதால், உரிய தினத்தில் ஓய்வுபெறச் செய்வதற்கு இயலாதுள்ள மற்றும் ஓய்வுபெறச் செய்யப்பட்டுள்ள, ஆனால் இணையவழியின் ஊடாக (online) விண்ணப்பப்படிவங்களைச் முன்வைக்க இயலாதுள்ள, எனினும் ஓய்வூதியத்தின் பொருட்டு உரித்துடைய அரசாங்க உத்தியோகத்தர்களின்/ இளைப்பாறியவர்களின் ஓய்வூதியங்களைத் தயாரிக்க இயலாத காரணத்தால், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய முறையில் ஓய்வூதியம் செலுத்தப்படும் வரையில் ஓய்வூதியத்துக்குப் பதிலாக மாதாந்தப் படியொன்றைச் செலுத்துவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

02. பின்வரும் உத்தியோகத்தர்களுக்கு/ இளைப்பாறியவர்களின் பொருட்டு ஓய்வூதியத்துக்குப் பதிலாக இம்மாதாந்தப்படிச் செலுத்தப்படும்.

- அ) இவ்வருடம் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி (அன்றைய தினமும் உள்ளடங்கலாக) தொடக்கம் இச்சுற்றறிக்கை வெளியிடப்படும் திகதி வரையிலான காலப் பகுதியினுள், அரசாங்க/ மாகாண அரசு சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள, எனினும் உரிய முறையில் ஓய்வுபெறச் செய்யப்படாதுள்ள உத்தியோகத்தர்கள்,
- ஆ) இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதியில், ஓய்வுபெறச் செய்யப்பட்டிருப்பினும், இணையவழியில் (online) ஊடாக விண்ணப்பப்படிவத்தை ஓய்வூதியத் திணைக்களத்திற்கு முன்வைக்கப்படாதுள்ள இளைப்பாறியவர்கள்,
- இ) இச்சுற்றறிக்கை வெளியிடப்படும் திகதியில் சேவையில் ஈடுபட்டு எதிர்வரும் ஏப்பிரல் அல்லது மே மாதங்களில் ஓய்வுபெறும் அரசாங்க/மாகாண அரசு சேவையிலுள்ள உத்தியோகத்தர்கள்,

03. ஓய்வூதியத்துக்குப் பதிலாகச் செலுத்தப்படும் இப்படியைச் செலுத்தும் போது பின்வரும் நிபந்தனைகள் ஏற்புடையதாகும்.

- அ) செலுத்தப்பட வேண்டிய மாதாந்தப் படி ரூபா 25,000 ஆகும்.
- ஆ) இக்கொடுப்பனவு எதிர்வரும் ஏப்பிரல் மற்றும் மே மாதங்களுக்காக மட்டும் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் அதற்கு முந்திய மாதங்களுக்காக நிலுவைக் கொடுப்பனவுகள் செலுத்தப்படலாகாது.
- இ) ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 12 ஆம் பிரிவின் கீழ் ஓய்வுபெறச் செய்யப்பட்டு இளைப்பாறியவர்களுக்கு இக்கொடுப்பனைச் செலுத்தலாகாது.

- ஈ) கொடுப்பனவு, ஓய்வுபெறுநர் இறுதியாகச் சேவையாற்றிய அமைச்சினால்/ திணைக்களத்தினால் செலுத்தப்படல் வேண்டும்.
- உ) மேலே ஆ) இன் படி எதிர்வரும் ஏப்பிரல் மற்றும் மே மாதங்களின் பொருட்டு மாதாந்தப் படி செலுத்தப்படினும், அக்காலப்பகுதி எவ்வகையிலும் இளைப்பாறியவர் ஓய்வுபெறச் செய்ததன் பின்னர் மீண்டும் அரசாங்க/ மாகாண அரசாங்க சேவையில், சேவையில் ஈடுபட்ட சேவைக் காலமாகக் கருத்தில் கொள்ளலாகாது.
- ஊ) ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தினால் முறையாக இளைப்பாறியவரின் ஓய்வூதியம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அவ் ஓய்வூதியம் மேலே அ) வில் குறிப்பிடப்பட்டுள்ள படியை விடக் குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில், உரிய விதத்தில் வித்தியாசத்தைக் கணித்து ஓய்வுபெறுநருக்கு மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ள பணத்தை இளைப்பாறியவரின் ஓய்வூதியப் பணிக்கொடையிலிருந்து அல்லது ஓய்வூதியத்திலிருந்து அறவிட்டு, ஓய்வுபெறுநருக்கு கொடுப்பனவைச் செலுத்திய அமைச்சுக்கு/ திணைக்களத்திற்கு ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தினால் அனுப்பி வைக்கப்படும். செலுத்தப்பட்ட மாதாந்தப்படி, ஓய்வூதியத்திற்குக் குறைவாகவுள்ள சந்தர்ப்பங்களில், அவ்வித்தியாசம் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தினால் ஓய்வுபெறுநருக்குச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- எ) அரசாங்க நிரந்தர உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சம்பளம் செலுத்தப்படும் திகதிகளில் குறித்த ஓய்வுபெறுநர்களுக்கு இப்படியைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
04. இவ்வருடம் பெப்ரவரி 01 ஆம் திகதி (அன்றைய தினமும் உள்ளடங்கலாக) தொடக்கம் இச்சுற்றறிக்கை வெளியிடப்படும் திகதி வரையில் இணையவழியின் (online) ஊடாக ஓய்வூதிய விண்ணப்பங்களை முன்வைக்கப்பட்டுள்ள, இருப்பினும் உரிய முறையில் நிறுவனத்தினால் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதுள்ள இளைப்பாறியவர்களின் பொருட்டும் மேலே காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய குறித்த இப்படியைச் செலுத்துவதற்கு ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
05. இச்சுற்றறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுரைகளின் பேரிலும் மற்றும் பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்படுகின்றது.

ஓப்பம்./ எஸ். ஹேட்டிஆரச்சி
செயலாளர்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு